

மாமனிதர் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின்
மகத்தான நற்பண்புகளை
படியுங்கள், பரப்புங்கள்



தொகுப்பாளர் : அஷ்ஷைக் அஸ்ஹர் யூஸூப் ஸீலானி

அழைப்பாளர் - அல்கோபர் இஸ்லாமிய அழைப்பகம், தமிழ் பிரிவு



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அஸ்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறைத்தூதரின்
மகத்தான நற்பண்புகள் (1)



عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَحْسَنَ النَّاسِ وَجْهًا وَأَحْسَنَهُ خَلْقًا لَيْسَ بِالطَّوِيلِ الْبَائِنِ، وَلَا بِالْقَصِيرِ.

இறைத்தூதர் (ﷺ) அவர்கள் மக்களிலேயே அழகிய முகம் உடையவர்களாகவும்

அழகிய உருவ அமைப்பு உடையவர்களாகவும் இருந்தார்கள்.

அவர்கள் வெளிப்படையாகத் தெரியும்

அளவிற்கு உயரமானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை.

அறிவிப்பவர்: பராஃ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள், புஹாரி 3549)



عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَجْوَدَ النَّاسِ وَأَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ ،
وَكَانَ جِبْرِيلُ - عَلَيْهِ السَّلَامُ - يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ الْقُرْآنَ
فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالْخَيْرِ مِنَ الرِّيحِ الْمُرْسَلَةِ

நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாகக் கொடை வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமளான் மாதத்தில் தம்மைச் சந்திக்கிற வேளையில் அவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக மாறிவிடுவார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது (அது வரை அருளப்பட்ட) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றை விட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், புஹாரி 3549



جمعة الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பகம்

இறுத்த தூதரின்

மகத்தான நற்பண்புகள்

(3)



عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
دَخَلَ عَلَيْهَا مَسْرُورًا تَبْرُقُ أَسَارِيرُ وَجْهِهِ فَقَالَ أَلَمْ تَسْمَعِي مَا قَالَ
الْمُدَلِّجِيُّ لَزِيدٍ وَأُسَامَةَ - وَرَأَى أَقْدَامَهُمَا - إِنَّ بَعْضَ هَذِهِ الْأَقْدَامِ مِنْ بَعْضِ.

(ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் (பரவசத்தால்) அவர்களின் முகத்தின் (நெற்றி) ரேகைகள் மின்ன வந்தார்கள். அப்போது அவர்கள், 'முதலிஜீ (என்னும் இருவரின் சாயலை வைத்து உறவு முறையை கணிப்பவர்) ஸைதைப் பற்றியும் என்ன கூறினார் என்று நீ கேள்விப்படவில்லையா? (போர்வையின் கீழிருந்து வெளிப்பட்ட) அவ்விருவரின் கால்களையும் அவர் பார்த்துவிட்டு. 'இந்தக் கால்கள் ஒன்று மற்றொன்றிலிருந்து தோன்றியவை' என்று கூறினார்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், புஹாரி 3555



عَنْ أَنَسِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ
وَأَشْجَعَ النَّاسِ وَأَجْوَدَ النَّاسِ ، وَلَقَدْ فَرَعَ أَهْلَ الْمَدِينَةِ
فَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبَقَهُمْ عَلَى فَرَسٍ وَقَالَ وَجَدْنَاَهُ بَحْرًا.

நபி(ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகானவர்களாகவும் மக்களிலேயே
வீரமிக்கவர்களாகவும் மக்களிலேயே தாராள மனமுடையவர்களாகவும் இருந்தார்கள்.
'(ஒரு முறை, மதீனாவின் மீது பகைவர்கள் படையெடுத்து வருகிறார்கள் என்று
வதந்தி பரவவே) மதீனாவாசிகள் பீதிக்குள்ளானார்கள். அப்போது அவர்களை
நபி(ஸல்) அவர்கள் முந்திச் சென்று, குதிரையில் ஏறி (மக்களின் அச்சத்தைப்
போக்கும் வகையில் எதிரியை எதிர்கொள்ளப்) புறப்பட்டார்கள்; மேலும், 'இந்தக்
குதிரையைத் தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் கண்டேன்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி 2820



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பகம்

ஒறுத்த தூதரின்
மகத்தான நற்பண்புகள் (5)



عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يُحَدِّثُ حِينَ تَخَلَّفَ عَنْ تَبُوكَ قَالَ
فَلَمَّا سَلَّمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبْرِقُ وَجْهُهُ مِنَ السَّرُورِ،
وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سُرَّ اسْتَنَارَ
وَجْهُهُ حَتَّى كَأَنَّهُ قِطْعَةٌ قَمَرٍ وَكُنَّا نَعْرِفُ ذَلِكَ مِنْهُ

தபுக் போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கிவிட்ட சமயத்தை
(நினைவு கூர்ந்து) பேசிய படி, 'நான் அல்லாஹ்வின் தூதருக்கு
சலாம் சொன்னேன். அவர்களின் (பொன்னிற) முகம் மகிழ்ச்சியால்
மின்னிக் கொண்டிருந்தது. இறைத்தூதர்(ஸல்) மகிழ்ச்சியடைந்தால்
அவர்களின் முகம் சந்திரனின் ஒரு துண்டைப் போல் பிரகாசமாகிவிடும்.

நாங்கள் அதை வைத்து அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதைத்
தெரிந்து கொள்வோம்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்கள், புஹாரி 3556

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுதிக் தூதரின் மகத்தான நற்பண்புகள் (6)



عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ :
لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشًا ، وَلَا مُتَفَحِّشًا ، وَكَانَ يَقُولُ :
إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلَاقًا .

நபி(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ
கெட்ட வார்த்தை பேசுவார்களாக இருந்ததில்லை.
'உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே'
என்று அவர்கள் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள், புறாரி 3559



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுத்த் தூதரின் மகத்தான நற்பண்புகள்

(7)



عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّهَا قَالَتْ مَا خَيْرَ رَسُولٍ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَمْرَيْنِ إِلَّا أَخَذَ أَيْسَرَهُمَا مَا لَمْ يَكُنْ إِثْمًا فَإِنْ كَانَ إِثْمًا كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ وَمَا انْتَقَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِنَفْسِهِ إِلَّا أَنْ تُنْتَهَكَ حُرْمَةٌ اللَّهِ فَيَنْتَقِمَ اللَّهُ بِهَا

இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் சிறப்பிட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே - அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் - எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பாழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பாழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர.(அப்போது மட்டும் பாழி வாங்குவார்கள்.)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், புஹூரி 3560



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுத்த் தூதரின்

மகத்தான நற்பண்புகள்

(8)



عَنْ أَنَسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ مَا مَسِسْتُ حَرِيرًا ،
وَلَا دِيبَاجًا أَلَيْنَ مِنْ كَفِّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا شَمِمْتُ رِيحًا قَطُّ ،
أَوْ عَرَفًا قَطُّ أَطِيبَ مِنْ رِيحِ ، أَوْ عَرَفِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

நபி(ஸல்) அவர்களின் உள்ளங்கையை விட மென்மையான பட்டையோ,
(பூ வேலைப்பாடு செய்யப்பட்ட) தூய்மையான பட்டையோ நான் தொட்டதில்லை.
நபி(ஸல்) அவர்களின் (உடல்) மணத்தை விட சுகந்தமான ஒரு நறுமணத்தை நான்
நுகர்ந்ததேயில்லை. வேறுசில அறிவிப்புகளில் 'உடல் மணம்' என்பதற்கு பதிலாக
'வியர்வை' என்று இடம் பெற்றுள்ளது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி 3561



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுதிக் தூதரின்

மகத்தான நற்பண்புகள்

(9)



عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ،
قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَشَدَّ حَيَاءً مِنَ الْعُذْرَاءِ فِي خِدْرِهَا .
وَإِذَا كَرِهَ شَيْئًا عُرِفَ فِي وَجْهِهِ .

நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர். ஷஅபா(ரஹ்) இதே போன்றதை அறிவித்துவிட்டு, 'நபி(ஸல்) அவர்கள் எதையாவது வெறுத்தால், அது அவர்களின் முகத்தில் தெரிந்துவிடும்' என்று (அதிகப்படியாக) அறிவித்தார்கள்.

அறிவிப்பவர்: அபு ஸயீத் அல் குதரீ (ரலி) அவர்கள், புஹாரி 3562

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுத்த் தூதர்ன்
மகத்தான நற்பண்புகள் (10)



عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ،
قَالَ مَا عَابَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
طَعَامًا قَطُّ إِلَّا تَرَكَهُ.

நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும்
குறை கூறியதில்லை.

அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள்;
இல்லையென்றால்விட்டு விடுவார்கள்.

அறிவிப்பவர்: அபு ஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி 3563



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுத்த தூதரின்
மகத்தான நற்பண்புகள் (11)



عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُحَدِّثُ حَدِيثًا لَوْ عَدَّهُ الْعَادُّ لَأَحْصَاهُ.

நபி(ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தை பேசுகிறார்கள் என்றால், அதை
(வார்த்தை வார்த்தையாக, எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக் கூடியவர்
எண்ணியிருந்தால், ஒன்று விடாமல் எண்ணியிருக்கலாம். (அந்த அளவிற்கு
நிறுத்தி நிதானமாக, தெளிவாகப் பேசி வந்தார்கள்.)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், புஹாரி 3567.



جمعيۃ الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பகம்

இறுதித் தூதரின்
மகத்தான நற்பண்புகள் (12)



عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ،
يَقُولُ مَا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَيْءٍ قَطُّ فَقَالَ لَا .

நபி(ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும்
அவர்கள் 'இல்லை' என்று சொன்னதில்லை
என ஜாபிர்(ரலி) கூறக் கேட்டேன்.

அறிவிப்பவர்: முஹம்மத் இப்னு முன்கதீர்(ரஹ்) அவர்கள், புறாரி 6034



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுத்த தூதரின்
மகத்தான நற்பண்புகள் (13)



عَنْ أَنَسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ،
قَالَ خَدَمْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
عَشْرَ سِنِينَ فَمَا قَالَ لِي أَفٍّ ، وَلَا لِمَ صَنَعْتَ ، وَلَا أَلَّا صَنَعْتَ .

நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன்.
(மனம் வேதனைப்படும்படி) என்னை 'ச்சீ' என்றோ, '(இதை) ஏன்
செய்தாய்' என்றோ, 'நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?'
என்றோ அவர்கள் சொன்னதில்லை.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி 6038



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுத்த் தூதர்ன்

மகத்தான நற்பண்புகள்

(14)



عَنِ الْأَسْوَدِ، قَالَ : سَأَلْتُ عَائِشَةَ مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَصْنَعُ فِي أَهْلِهِ قَالَتْ كَانَ فِي مِهْنَةٍ
أَهْلِهِ فَإِذَا حَضَرَتِ الصَّلَاةُ قَامَ إِلَى الصَّلَاةِ.

‘தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?
என்று நான் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன்.
அவர்கள், ‘தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி(ஸல்)
அவர்கள் செய்துவந்தார்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால்
தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அஸ்வத் இப்னு யஸீத் (ரஹ்) அவர்கள், புறாரி 6039



عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ،

قَالَ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَوِّي لَهَا وَرَاءَهُ بِعَبَاءَةٍ ثُمَّ يَجْلِسُ
عِنْدَ بَعِيرِهِ فَيَضَعُ رُكْبَتَهُ فَتَضَعُ صَفِيَّةٌ رِجْلَهَا عَلَى رُكْبَتِهِ حَتَّى تَرُكَبَ .

நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மேல் ஒரு போர்வை (போன்ற அங்கி)யால் ஸஃபிய்யா(ரலி) அவர்களைச் சுற்றி திரை அமைத்தார்கள். பிறகு ஒட்டகத்தின் அருகில் அவர்கள் அமர்ந்தார்கள். ஸஃபிய்யா(ரலி), நபி(ஸல்) அவர்களின் முழுங்கால் மீது தம் காலை வைத்து ஒட்டகத்தில் ஏறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள், புறாரி 2235



அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுதிக் தூதரின்
மகத்தான நற்பண்புகள் (16)



عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ : " أَنَّ امْرَأَةً كَانَتْ فِي عَقْلِهَا شَيْءٌ ،
فَقَالَتْ : يَا رَسُولَ اللَّهِ ، إِنَّ لِي إِلَيْكَ حَاجَةً فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
(يَا أُمَّ فُلَانٍ ، خُذِي أَيَّ الطَّرِيقِ شِئْتِ ، فَقُومِي فِيهِ حَتَّى أَقُومَ مَعَكَ فَخَلَا
مَعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنَاجِيهَا ، حَتَّى قَضَتْ حَاجَتَهَا

மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் (நபி (ஸல்) அவர்களிடம்), 'அல்லாஹ்வின் தூதரே!
எனக்குத் தங்களிடம் ஒரு தேவை உள்ளது. (ஒரு விஷயம் பற்றி கேட்க வேண்டும்)' என்று
கூறினாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'இன்ன மனிதரின் தாயே!
எந்தத் தெருவுக்கு நான் வரவேண்டும் என நீ விரும்புகிறாய்; சொல். உனது தேவையை
நான் நிறைவேற்றிவைக்கிறேன்' என்று கூறிவிட்டு, அவள் தமது தேவையை முடித்துக்
கொள்ளும் வரை (மக்கள் நடமாட்டமுள்ள ஒரு தெருவில்)
அவளுடன் தனியாகப் பேசிக்கொண்டு நின்றிருந்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், முஸ்லிம் 4648

عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، أَنَّ فُرَيْشًا أَهْمَهُمْ شَأْنَ الْمَرْأَةِ الْمَخْرُومِيَّةِ الَّتِي سَرَقَتْ فَقَالَ ، وَمَنْ يُكَلِّمُ فِيهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا ، وَمَنْ يَجْتَرِي عَلَيْهِ إِلَّا أَسَامَةُ بْنُ زَيْدٍ حِبُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَلَّمَهُ أَسَامَةُ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَشْفَعُ فِي حَدِّ مَنْ حُدِّدَ مِنْ حُدُودِ اللَّهِ ثُمَّ قَامَ فَأَخْتَطَبَ ثُمَّ قَالَ إِنَّمَا أَهْلَكَ الَّذِينَ قَبْلَكُمْ أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمْ الشَّرِيفُ تَرَكَوهُ ، وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ وَإِيْمُ اللَّهِ لَوْ أَنَّ فَاطِمَةَ ابْنَةَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا .

(மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்தும் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைவிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். 'அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?' என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், 'அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா இப்னு கைத்(ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?' என்று கூறினர். (உஸாமா(ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்' என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வரையில்), 'உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்)விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடிவிட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதானையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், புஹாரி 3475.



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுத்த் தூதர்ன்
மகத்தான நற்பண்புகள் (18)



عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ دَخَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَوَجَدَ لَبَنًا فِي قَدَحٍ فَقَالَ أَبَا هُرَيْرَةَ أَهْلَ الصَّفَةِ فَادْعُهُمْ إِلَيَّ قَالَ
فَأَتَيْتُهُمْ فَدَعَوْتُهُمْ فَأَقْبَلُوا فَاسْتَأْذَنُوا فَأُذِنَ لَهُمْ فَدَخَلُوا.

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (அவர்களின் இல்லத்திற்குள்) நுழைந்தேன்.

அங்கு அவர்கள் ஒரு பாத்திரத்தில் பால் இருக்கக் கண்டார்கள். உடனே (என்னிடம்)

‘அயு ஹிர்! திண்ணை வாசிகளிடம் சென்று, ‘அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்’ என்றார்கள்.

எனவே, நான் அவர்களிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று)

வந்து (இறைத்தூதர்(ஸல்) அவர்களின்) இல்லத்தினுள் நுழைய அனுமதி கேட்டார்கள்.

அப்போது அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. பிறகு அவர்கள் நுழைந்தனர்.

அறிவிப்பவர்: அயு ஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி 6246



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுத்த தூதரின்

மகத்தான நற்பண்புகள்

(19)



عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ،
أَنَّهُ مَرَّ عَلَى صَبِيَّانِ فَسَلَّمَ عَلَيْهِمَا وَقَالَ
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ .

(ஒரு முறை) அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் சிறுவர்களைக்
கடந்து சென்றபோது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும்,
'நபி(ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்துவந்தார்கள்'
என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி 6247



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுத்த தூதர்ன்

மகத்தான நற்பண்புகள்

(20)



عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهُ كَانَ إِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلَاثًا حَتَّى تُفْهَمَ عَنْهُ ،
وَإِذَا أَتَى عَلَى قَوْمٍ فَسَلَّمَ عَلَيْهِمْ سَلَّمَ عَلَيْهِمْ ثَلَاثًا .

‘நபி(ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் அது அவர்களிடமிருந்து நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதைத் திரும்பக் கூறுவார்கள். ஏதாவது ஒரு சமூகத்தாரிடம் சென்றால் மும்முறை ஸலாம் கூறுவார்கள்’

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி 95



جمعة الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுத்த் தூதரின்

மகத்தான நற்பண்புகள்

(21)



عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَاحِكًا
حَتَّى أَرَى مِنْهُ لَهَوَاتِهِ إِنَّمَا كَانَ يَتَبَسَّمُ.

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார்.

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களை உள்நாக்குத் தெரியும்

அளவிற்குச் சிரிப்பவர்களாகக் கண்டதில்லை.

அவர்கள் புன்னகைப்பவர்களாகவே இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், புஹாரி 4828



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுத்த தூதரின்
மகத்தான நற்பண்புகள் (22)



عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ مَا صَلَّيْتُ وَرَاءَ
إِمَامٍ قَطُّ أَخَفَّ صَلَاةً وَلَا أَتَمَّ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
وَإِنْ كَانَ لَيْسَمَعُ بُكَاءَ الصَّبِيِّ فَيُخَفِّفُ مَخَافَةً أَنْ تُفْتَنَ أُمُّهُ.

நபி(ஸல்) அவர்களை விடத்தொழுக்கையைச் சுருக்கமாகவும் அதே சமயம்) பூரணமாகவும் தொழுகை நடத்தக் கூடிய வேறு எந்த இமாமின் பின்னாலும் நான் தொழுதது கிடையாது. ஒரு குழந்தையின் அழுகரலை அவர்கள் கேட்க நேர்ந்தால், அக்குழந்தையின் தாயாருக்குச் சஞ்சலம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தொழுகையைச் சுருக்கமாகவே முடித்துக் கொள்வார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி 708



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுத்த தூதரின்
மகத்தான நற்பண்புகள் (23)



عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
اللَّهُمَّ إِنَّمَا أَنَا بَشَرٌ فَأَيُّمَا رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ سَبَبْتُهُ
أَوْ لَعَنْتُهُ أَوْ جَدَدْتُهُ فَاجْعَلْهَا لَهُ زَكَاةً وَرَحْمَةً

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'இறைவா! நான் ஒரு மனிதனே. ஆகவே, நான் முஸ்லிம்களில் எவரையேனும் ஏசியிருந்தால், அல்லது சபித்திருந்தால், அல்லது அடித்திருந்தால் அவற்றை அவருக்குப் பாவப்பரிசாரமாகவும் அருளாகவும் மாற்றிடுவாயாக!' என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர்: அபு ஹுரைரா (ரலி) அவர்கள், முஸ்லிம் 6781)



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுத்த தூதரின்
மகத்தான நற்பண்புகள் (24)



عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ مَا ضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا قَطُّ بِيَدِهِ وَلَا امْرَأَةً وَلَا خَادِمًا إِلَّا أَنْ يُجَاهِدَ فِي سَبِيلِ اللَّهِ وَمَا نِيلَ مِنْهُ شَيْءٌ قَطُّ فَيَنْتَقِمَ مِنْ صَاحِبِهِ إِلَّا أَنْ يُنْتَهَكَ شَيْءٌ مِنْ مَحَارِمِ اللَّهِ فَيَنْتَقِمَ لِلَّهِ عَزَّ وَجَلَّ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் எதையும் எப்போதும் அடித்த தில்லை; எந்தப் பெண்ணையும் எந்த ஊழியரையும் அடித்ததில்லை அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்யும்போதே) தவிர.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொல்லாலோ செயலாலோ) தம்மைப் புண்படுத்திய எவரையும் அவர்கள் எப்போதும் பழிவாங்கியதில்லை இறைவனின் புனித(ச் சட்ட)ம் ஏதும் சீர்குலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இறைவனின் சார்பாக அவர்கள் நடவடிக்கை எடுத்தாலே தவிர (அப்போது மட்டுமே பழிவாங்குவார்கள்).

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், முஸ்லிம் 6195



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுத்த் தூதரின்
மகத்தான நற்பண்புகள் (25)



عن أبي هريرة رضي الله عنه، قَدِمَ طُفَيْلُ بْنُ عَمْرِو الدَّوْسِيُّ وَأَصْحَابُهُ
عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّ دَوْسًا عَصَتْ وَأَبَتْ
فَادْعُ اللَّهَ عَلَيْهَا فَقِيلَ هَلَكَتْ دَوْسٌ قَالَ اللَّهُمَّ اهْدِ دَوْسًا وَائْتِ بِهِمْ.

துஃபைல் இப்னு அம்ர் அத்தவ்ஸ்(ரலி) அவர்களும் அவர்களின் தோழர்களும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (எங்கள்) 'தவ்ஸ்' குலத்தார் மாறுசெய்து (இஸ்லாத்தை ஏற்க மறுத்து) விட்டார்கள். அவர்களுக்குக் தீங்கு நேரப் பிரார்த்தியுங்கள்' என்று கேட்டுக் கொண்டனர். அப்போது, 'தவ்ஸ் குலத்தார் அழியட்டும்' என்று கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (இஸ்லாத்திற்குக்) கொண்டு வருவாயாக!' என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர்: அபு ஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி 2937



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுத்த தூதரின்
மகத்தான நற்பண்புகள் (26)



عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ ادْعُ عَلَيَّ
الْمُشْرِكِينَ قَالَ إِنِّي لَمْ أُبْعَثْ لِعَانًا وَإِنَّمَا بُعِثْتُ رَحْمَةً

(நபி (ஸல்) அவர்களிடம்) ‘அல்லாஹ்வின் தூதரே!
தாங்கள் இணைவைப்பாளர் களுக்கெதிராக(ச் சாபமிட்டுப்)
பிரார்த்தியுங்கள்’ என்று கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
‘நான் சாபமிடுபவனாக அனுப்பப்படவில்லை. நான் அருளாகவே
அனுப்பப்பெற்றுள்ளேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், முஸ்லிம் 6778.



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுத்த் தூதரின்
மகத்தான நற்பண்புகள் (27)



عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ أَعْرَابِيًّا بَالَ فِي الْمَسْجِدِ
فَقَامُوا إِلَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
لَا تُزْرِمُوهُ ثُمَّ دَعَا بِدَلْوٍ مِنْ مَاءٍ فَصَبَّ عَلَيْهِ.

ஒரு கிராமவாசி பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை
நோக்கி நபித் தோழர்கள் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் '(அவர் சிறுநீர் கழிப்பதை) இடை மறிக்காதீர்'
என்று கூறிவிட்டுப் பிறகு ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரக் கூறினார்கள்.
பிறகு (தண்ணீர் கொண்டு வரப்பட்டு) அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புறாரி 6025



عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ دَخَلَ رَهْطٌ مِنَ الْيَهُودِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا السَّامُ عَلَيْكُمْ قَالَتْ عَائِشَةُ فَفَهَمْتُهَا فَقُلْتُ وَعَلَيْكُمْ السَّامُ وَاللَّعْنَةُ قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَهْلًا يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ يُحِبُّ الرِّفْقَ فِي الْأَمْرِ كُلِّهِ ، فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ وَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : قَدْ قُلْتُ وَعَلَيْكُمْ.

யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'அஸ்ஸாமு அலைக்கும்' (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றேற மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான் அவர்களுக்கு 'வ அலைக்கும் அஸ்ஸலாமு வல்லஅனா (அவ்வாறே உங்களின் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)' என்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினைத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்' என்று கூறினார்கள். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான்தான் 'வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)' என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், புஹாரி 6024



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுத்த தூதரின்
மகத்தான நற்பண்புகள் (29)



عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا خَيْرَ الْبَرِيَّةِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ « ذَاكَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَامُ ».

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'படைப்பினங்களிலேயே மிகவும் சிறந்தவரே!' என்று அழைத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'அது இப்ராஹீம் (அலை) அவர்கள்தான்' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள், முஸ்லிம் 6287)



عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ كَانَ لِرَجُلٍ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
سِنَّةٌ مِنَ الْإِبِلِ فَجَاءَهُ يَتَقَاضَاهُ فَقَالَ أَعْطُوهُ فَطَلَبُوا سِنَّهُ
فَلَمْ يَجِدُوا لَهُ إِلَّا سِنًّا فَوْقَهَا فَقَالَ أَعْطُوهُ فَقَالَ أَوْفَيْتَنِي أَوْفَى اللَّهُ
بِكَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ خِيَارَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً.

நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு, குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகம் ஒன்றை (கடனாகப்
பெற்றதைத் திரும்பிச் செலுத்தும் வகையில்) கொடுக்க வேண்டிய வகையில்) கொடுக்க
வேண்டியிருந்தது. அதை அவர் (திரும்பிச் செலுத்தும்படி) கேட்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள்
(தம் தோழர்களிடம்) 'அவருக்கு அதைக் கொடுத்து விடுங்கள்' என்றார்கள். அந்த வயதுடைய
ஒட்டகத்தைத் தேடிய போது. அதை விட அதிக வயதுடைய ஒட்டகத்தைத்தான் தோழர்கள்
கண்டார்கள்' அதையே கொடுத்து விடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அதற்கு அம்மனிதர், 'எனக்கு நீங்கள் நிறைவாகத் தந்து விட்டீர்கள். அல்லாஹ்வும் உங்களுக்கு
நிறைவாகத்தருவான் என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அழகிய முறையில்
திரும்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்' என்றார்கள்.

அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி 2305



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுத்த் தூதரின்
மகத்தான நற்பண்புகள் (31)



عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ،
قَالَ لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبَابًا، وَلَا فَحَاشًا،
وَلَا لَعَانًا كَانَ يَقُولُ لِأَحَدِنَا عِنْدَ الْمَعْتَبَةِ مَا لَهُ تَرِبَ جَبِينُهُ.

நபி(ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள்
பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில்
ஒருவரைக் கண்டிக்கும்போது கூட 'அவருக்கென்ன நோர்ந்தது?
அவரின் நெற்றி மண்ணில் படடும்' என்றே கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி 6031



عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ : وَعَلَيْهِ بُرْدٌ
نَجْرَانِيٌّ غَلِيظٌ الْحَاشِيَّةُ فَأَدْرَكَهُ أَعْرَابِيٌّ فَجَبَذَهُ بِرِدَائِهِ جَبَذَةً شَدِيدَةً حَتَّى نَظَرْتُ
إِلَى صَفْحَةِ عَاتِقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَثَرَتْ بِهَا حَاشِيَةُ الْبُرْدِ مِنْ
شِدَّةِ جَبَذَتِهِ ثُمَّ قَالَ يَا مُحَمَّدُ مَرُّ لِي مِنْ مَالِ اللَّهِ الَّذِي عِنْدَكَ فَالْتَفَتَ
إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ ضَحِكَ ثُمَّ أَمَرَ لَهُ بِعَطَاءٍ.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட 'நஜ்ரான்' நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களின் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்களை கிராமவாசியொருவர் கண்டு அவர்களின் சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விளிம்பின் அடையாளம் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோளின் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசி, 'முஹம்மதே! உங்களிடமிருக்கும் இறைவனின் செல்வத்திலிருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்' என்றார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி 5809



جمعة

جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பகம்

இறுத்த் தூதரின்
மகத்தான நற்பண்புகள் (33)



عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :
لَوْ دُعِيتُ إِلَى ذِرَاعٍ ، أَوْ كُرَاعٍ لَأَجَبْتُ وَلَوْ أُهْدِيَتْ إِلَيَّ ذِرَاعٌ ، أَوْ كُرَاعٌ لَقَبِلْتُ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; ஓர் ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன்.

எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாக தரப்பட்டாலும் சரி, நான் அதைப் பெற்றுக் கொள்வேன்.

அறிவிப்பவர்: அபு ஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி 2568



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுத்த் தூதரின்
மகத்தான நற்பண்புகள் (34)



عن أبي هريرة ، رضي الله عنه ، قال رسول الله صلى الله عليه وسلم :
لو كان لي مثل أحد ذهباً ما يسرني أن لا يمر عليّ ثلاث
وعندي منه شيء إلا شئت أصدته لدينٍ .

உஹுது மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும்
அதிலிருந்து சிறிது என்னிடம் (எஞ்சி) இருக்கும் நிலையில் என்
மீது மூன்று நாள் கழிவது கூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது,
கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்து
வைக்கும் சிறிதளவு (தங்கத்தைத்) தவிர.

அறிவிப்பவர்: அபு ஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி 2389



عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ نَاسًا مِنَ الْأَنْصَارِ سَأَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَاهُمْ ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ حَتَّى نَفِدَ مَا عِنْدَهُ فَقَالَ مَا يَكُونُ عِنْدِي مِنْ خَيْرٍ فَلَنْ أَدَّخِرَهُ عَنْكُمْ ، وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ ، وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ وَمَا أُعْطِيَ أَحَدٌ عَطَاءً خَيْرًا وَأَوْسَعَ مِنَ الصَّبْرِ

அன்சாரிகளில் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் யாசித்தார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் நபியவர்களிடம் அவர்கள் யாசித்தார்கள் அப்போதும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் அவர்கள் கேட்க, நபி(ஸல்) அவர்கள் மீண்டும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்களிடம் இருந்தது அனைத்தும் தீர்ந்து போன பின் 'என்னிடமுள்ள செல்வதை நான் உங்களுக்குத் தராமல் பதுக்கி வைக்கவே மாட்டேன். ஆயினும் யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான்; யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான்; மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை' என்றார்கள்.

அறிவிப்பவர்: அபு ஸஈதுல் குத்ரிய் (ரலி) அவர்கள், புஹாரி 1469



அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

குறுத்த தூதரின்

மகத்தான நற்பண்புகள்

(36)



عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ قَالَ لَقِيتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو بْنَ الْعَاصِ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قُلْتُ أَخْبِرْنِي عَنْ صِفَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي التَّوْرَةِ قَالَ أَجَلٌ وَاللَّهِ إِنَّهُ لَمَوْصُوفٌ فِي التَّوْرَةِ بِبَعْضِ صِفَتِهِ فِي الْقُرْآنِ يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا وَحِرْزًا لِلْأُمِّيِّينَ أَنْتَ عَبْدِي وَرَسُولِي سَمَّيْتُكَ الْمُتَوَكَّلَ لَيْسَ بِقَطُّ وَلَا غَلِيظٌ ، وَلَا سَخَابٍ فِي الْأَسْوَاقِ وَلَا يَدْفَعُ بِالسَّيِّئَةِ السَّيِّئَةَ وَلَكِنْ يَغْفُو وَيَغْفِرُ وَلَنْ يَقْبِضَهُ اللَّهُ حَتَّى يُقِيمَ بِهِ الْمِلَّةَ الْعَوْجَاءَ بَأَنْ يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَيَفْتَحُ بِهَا أَعْيُنًا عُمِيًّا وَأَذَانًا صُمًّا وَقُلُوبًا غُلْفًا

நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அவர்களைச் சந்தித்து, 'தவ்ராத்தில் நபி(ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்!' என்றேன். அவர்கள், 'இதோ சொல்கிறேன்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனில் கூறப்படும் அவர்களின் சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன. 'நபியே! நிச்சயமாக உம்மை சாட்சியாக அளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம்! நீர் என்னுடைய அடிமையும் என்னுடைய தூதருமாவீர்! தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்!' (இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில்) 'அவர் கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவு செய்யவராகவோ இருக்க மாட்டார்! தீமைக்கு பதிலாகத் தீமையைச் செய்யமாட்டார்; மாறாக, மன்னித்து கண்டு கொள்ளாமல்விட்டு விடுவார்! அவர் மூலம் வளைந்த மார்க்கத்தை நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவ(ரின் உயி)ரைக் கைப்பற்ற மாட்டான்! மக்கள் 'லாயிலாஹ் இல்லல்லாஹ்' என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும், செவிட்டுக் காதுகளும், மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும்!' என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது! என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அதாஃ இப்னு யஸார் (ரஹ்) அவர்கள், புஹாரி 2125



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுத்த் தூதரின்
மகத்தான நற்பண்புகள் (37)



عَنْ جَرِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ مَا حَجَبَنِي

النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسَلَمْتُ وَلَا رَأَيْتُ إِلَّا تَبَسَّمَ فِي وَجْهِهِ.

நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தும் வீட்டுக்குள் வரக் கூடாதென்று)

நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை; புன்முறுவலுடன்

சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை.

அறிவிப்பவர்: ஜரீர் (ரலி) அவர்கள், புஹாரி 3035)



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுத்த் தூதரின்
மகத்தான நற்பண்புகள் (38)



عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَقُولُ : إِنَّ لِي أَسْمَاءً أَنَا مُحَمَّدٌ وَأَنَا أَحْمَدُ وَأَنَا الْمَاحِي الَّذِي
يَمْحُو اللَّهُ بِي الْكُفْرَ وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشِرُ النَّاسَ عَلَى قَدَمِي وَأَنَا الْعَاقِبُ .

எனக்குப் பல பெயர்கள் உண்டு. நான் 'முஹம்மது' (புகழப்பட்டவர்) ஆவேன். இன்னும் நான் 'அஹ்மத்' (இறைவனை அதிகம் புகழ்பவர்) ஆவேன். நான் 'மாஹி' (அழிப்பவர்) ஆவேன்; அல்லாஹ் என் மூலம் இறைமறுப்பை அழிப்பான். நான் 'ஹாயிர்' (ஒருங்கிணைப்பாவர்) ஆவேன்; என் தலைமையின் கீழ் மக்கள் ஒருங்கிணைக்கப் படுவார்கள்; நான் 'ஆம்ப்' (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன்.

அறிவிப்பவர்: ஜபைர் இப்னு முதஇம் (ரலி) அவர்கள், புஹாரி 4896



جمعية الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்புகள்

இறுத்த தூதரின்
மகத்தான நற்பண்புகள் (39)



عن أبي هريرة، رضي الله عنه قال قَبَّلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَسَنَ بْنَ عَلِيٍّ وَعِنْدَهُ
الْأقرعُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ جَالِسًا، فَقَالَ الْأقرعُ: إِنَّ لِي عَشْرَةَ مِنَ الْوَالِدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أَحَدًا،
فَنظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: مَنْ لَا يَرْحَمُ لَا يُرْحَمُ.

நபி (ஸல்) அவர்கள் (தம் பேரார்) ஹசன் (ரலி) அவர்களை முத்தமிடுவதைக் கண்ட
அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள், 'எனக்குப் பத்து குழந்தைகள் இருக்கிறார்கள்.
அவர்களில் எவரையும் நான் முத்தமிட்டதில்லை' என்று சொன்னார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'விஷயம் தெரியுமா? கருணை காட்டாதவன் கருணை
காட்டப்படமாட்டான்' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபு ஹுரைரா (ரலி) அவர்கள், முஸ்லிம் 4637



جمعيۃ الدعوة والإرشاد
وتوعية الجاليات بالخبر

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பகம்

இறுத்த் தூதரின்
மகத்தான நற்பண்புகள் (40)



عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ إِنْ كَانَتْ الْأُمَّةُ مِنْ إِمَاءِ أَهْلِ الْمَدِينَةِ،
لَتَأْخُذُ بِيَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَنْطَلِقُ بِهِ حَيْثُ شَاءَتْ.

மதீனாவாசிகளின் (சாதாரண) அடிமைப் பெண்களில் ஒருத்தி கூட
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கையைப் பற்றிய வண்ணம் (தன் வாழ்க்கைத்
தேவை நிமித்தமாக) தான் நாடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும்.
(அந்த அளவிற்கு மிக எளிமையானவர்களாகவும் நபி(ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.)
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், புஹாரி 6072